



Circular letter No/GR/32/2021

ஆயர் சுற்றுமடல்

ஈசோ மெசியாவில் அன்பிற்குரிய அருட்தந்தையரே! அருட்சகோதரிகளே!
அன்பு இறைமக்களே! நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவராம் ஈசோ
மெசியாவிடமிருந்தும் அமைதியும் அருளும் உரித்தாகுக!

தாய் மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதமாக மே மாதம் விளங்குகிறது. தாயை நோக்கி, சிறப்பு வணக்கங்களையும் விண்ணொப்பங்களையும் இம்மாதத்தில் நாம் ஏறெடுப்பது வழக்கம். மீட்புத் திட்டத்தில் தனித்துவம் மிக்கப்பங்கை தாய் மரியா பெற்றிருக்கிறார். பிறவிப்பாவம் இன்றிப் பிறந்த இறைவனின் தாயான மரியா, “வாக்கு மனத உடல் ஏற்க” (யோவா 1: 14) தன்னையே முழுமையாக தற்கையளித்தார். அதன் வழியாக மீட்பராகிய ஆண்டவர் ஈசோமெசியா மண்ணில் பிறந்தார்.

தனது உதரத்தில் உதிக்கும் வித்தாகிய மகனின் மூலம் பாம்பின் தலையை மிதிக்கும் பெண்மணியாக தொடக்கநூல் 3 ஆம் அதிகாரம் 3 ஆம் வசனத்தில் தாய் மரியாவைப் பற்றிய இறைத்திட்டம் முன்மொழியப்பட்டது. ஈசோவை உதரத்தில் சுமந்து ஈன்றெடுத்த அன்னை மரியா தமது வாழ்நாள் முழுவதும் அவரை நெஞ்சில் சுமந்து வாழ்ந்தார். ஈசோவின் மீது தீராத பற்றுறுதிக் கொண்டிருந்த அன்னை, பெத்லகேம் முதல் கல்வாரி மலையின் சிலுவையின் கீழ் வரை தனது அர்ப்பணத்தை முழுமையாக வாழ்வாக்கினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் தனது ஆட்சிக்காலத்தை பாத்திமா அன்னையின் காலடிகளில் பத்திரமாக்கியிருக்கிறார். கத்தோலிக்கர்கள் அனைவரும் பாசமிகு அன்னையின் அன்பு பராமரிப்பில் தங்களை விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாம் கொண்டிருக்கும்

நம்பிக்கையின் வழியாக நாம் ஒவ்வொருவரும் ஈசோமெசியாவின் பிள்ளைகளாக இருக்கிறோம். ஆகையால் அன்னையின் பரிந்துரைக்காக நம்மை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மரியாவை சிறிபிக்கும் விதமாக மே மாதத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் பல உள்ளன. மே முதல் நாள், விண்ணரசியாம் மரியாவின் விழா; 13 ஆம் தேதி பாத்திமா அன்னையின் விழா; மே 24 நித்திய சகாயமாதாவின் விழா; மே 31 மரியா எலிசபெத் சந்திப்பின் விழா.

இம்மாதத்தில் ஆலயங்களிலும் வீடுகளிலும் நிறுவனங்களிலும் தாய் மரியாவை நோக்கி ஏராளமான வேண்டுகோள்கள் ஏறெடுக்கப்படுகின்றன. அகில உலக கத்தோலிக்கத் திருச்சபையுடன் கரம்கோர்த்து நாமும் மரியாவை நோக்கி விண்ணப்பங்களை ஏறெடுப்போம். ஆலயங்களில் பொது வழிபாட்டுக்கு அனுமதி இல்லை என்றாலும், தனிநபர்களாகவும் குடும்பமாகவும் ஆலயம் வந்து செபங்களில் ஈடுபடுவதற்கு தடையில்லை என்பதை மனதில் கொள்வோம். இம்மாதத்தை அன்னைக்கு வணக்கங்களையும் வேண்டுகளையும் அர்ப்பணிக்கும் மாதமாக மாற்றிட உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இம்மாதத்தில் கடைப்பிடிக்க சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

- ❖ அன்னை மரியாவிடம் பக்தி கொள்ளவும் வேண்டுகோள்கள் ஏறெடுக்கவும் உங்கள் வீட்டில் ஒரு பீடம் உருவாக்கி, அதில் அன்னையின் உருவமோ படமோ நிறுவுதல்.
- ❖ அன்றாடம் குடும்பமாக செபமாலை செபித்தல்
- ❖ குடும்பமாக குருசடி/ஆலயம் சென்று செபமாலை சொல்லி செபித்தல்.
- ❖ பங்களவில் மே 16, 2021 அன்று ஏற்பாடு செய்யப்படும் சங்கிலி செபமாலையில் பங்கேற்றல்.
- ❖ மறைமாவட்ட அளவில் நடத்தப்படும் சங்கிலி செபத்தில் பங்களவில் பங்கேற்றல்.

கொரோனா என்னும் பெருந்தொற்றுலிருந்து விடுதலை பெற மே மாதம் 7 ஆம் தேதியை ஒரு நாள் செப நாளாக அனுசரிக்க இந்தியத் திருச்சபை அழைப்பு விடுத்திருக்கிறது.

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் ஆஸ்வால்ட் கிராசியாஸ் அவர்கள் மே 7 ஆம் தேதி செபநாளாக அனுசரிக்க அனைத்து மறைமாவட்டங்களையும் பங்குகளையும் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வேண்டுகோளை ஏற்று, சீரோமலபார் சபையின் தலைவர் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் இதே வேண்டுகோளை வைத்துள்ளார்.

ஆகையால் அன்றைய தினம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அருட்தந்தையரும் அருட்சகோதரிகளும் இறைமக்களும் உண்ணா நோன்பிருந்து செபிக்க கேட்டுக்கொள்கிறேன். அனைத்துப் பங்குகளிலும் துறவற இல்லங்களிலும் மதியம் சிறப்பு செபங்கள் ஏறெடுக்க அறிவுறுத்துகிறேன்.

தாய் மரியாவின் வணக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இம்மாதம் இறையாசீர் நிரம்பியதாக இருக்கட்டும்.

கொரோனா நோயின் இரண்டாவது அலை முந்தையதை விட, வீரியம் மிக்கதாக இருப்பதால் உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உண்டு என்பதை பாசமுடன் நினைவூட்ட விரும்புகிறேன். நீங்கள் இதை லேசாக காணவேண்டாம். செபத்தில் ஈடுபடுங்கள், குடும்பம் அன்பில் செழிக்க அர்த்தமிக்க செபங்களுடன் இதயபூர்வமான அன்பையும் வெளிப்படுத்துங்கள்.

உங்களுக்காக நான் இறைவனிடம் வேண்டுகிறேன். அருளும் ஆசீரும் உங்களோடு இருப்பதாக.

இறைவன் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் உங்கள் பணிகளையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

என்றும் ஈசோ மெசியாவில்



✠ மார் ஜார்ஜ் இராஜேந்திரன் SDB
தக்கலை மறைமாவட்ட ஆயர்

ஆயர் இல்லம்
01.05.2021



இச்சுற்றுமடல் அனைவரும் அறிய ஆவன செய்ய வேண்டும்.